



அண்ணாவும் ஆங்கிலமும்!

நேற்றைய தொடர்ச்சி

கே.ஏ. இராமசாமி முதலியார் ஜென்ஷன் (Justice) எனும் ஆங்கில இதழில் எழுதிய கட்டுரைகள் எண்ணற்ற இளைஞர் களைக் கவர்ந்தன. அதில் அண்ணாவும் ஒருவர். அண்ணாப் பிற்காலத்தில் ஜென்ஷன் ஏட்டியின் துணை ஆசிரியராகவும் சில காலம் பணிபுரிந்தார். ஆங்கில ஆசிரியராக சென்னை கோவீந்த தப்பன் நாயக்கன் தெருவில் உள்ள பள்ளியில் சில காலம் பணி புரிந்துள்ளார். அண்ணா அவர்களுக்கு ஆங்கிலப் படங்கள் பார்ப்பது பிடிக்கும். அண்ணா சாலையில் இருந்த எப்பின்ஸ் டோன் போன்ற திரையரங்கங்களுக்குச் சென்று அடிக்கடி நல்ல திரைக்கதை - உரையாடல் இருக்கும் படங்களைப் பார்க்கத் தவறியதில்லை.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், ஆங்கிலத்தில் உரை யாற்ற அண்ணா அழைக்கப்பட்டிருந்தார். அவர் எப்படி பேசப் போகிறார் என்று ஆர்வம் அனைவருக்கும் இருந்தது. அண்ணா பேசத் தொடங்கினார் “நான் ஆங்கிலத்தில் மிகவும் குறைவாக கேட்க வேண்டாம். ஆனால், என் ஆங்கிலத்தில் குறையே இருக்க காது” என்று அவருட்கே உரிய நகைச்சுவையோடு ஆங்கிலத் தில் பேச்சை ஆரம்பித்தார். அரங்கமே அவருடைய கருத்துச் சுவை கேட்டுக் கர ஒலியால் அதிர்ந்தது.

சிதம்பரம் நகரில் உள்ள பள்ளியில் “இளம் உள்ளம்” எனும் தலைப்பில் அண்ணா பேசியதை அறிந்து, அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் அழைத்திருந்தனர். தமிழில் “ஆற்றாங்கரையினிலே” என்ற தலைப்பில் பேசினார். தேம்ஸ் நதியில் தொடங்கி, நைல் நதி, மஞ்சள் நதி, சிந்து நதி என்று காவிரி கரை வரை, நாகரிக வரலாற்றைப் பற்றிப் பற்பல செய் திகளைச் சொல்லி முடித்தார். அவரின் சொற்பொழிவு மிகப்பெ ரிய வாய்ந்த மானவர்கள் இதயத்தில் ஏற்படுத்தியது. மாண வர்களும், ஆசிரியர்களும் ஏற்பாடு செய்திருந்த அடுத்த நாளில் ஆங்கிலத்தில் “உலகம் புதியது, பழையது” எனும் தலைப் பில் தங்கு தடை இன்றி, புதுமழைத் தண்ணீராக, அற்புதமான ஆங்கில மொழியில் உரையாற்றினார். இப்படி பேசுவது கேட்ட அப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்புகூர், போன்ற மானவர் பட்டாளம் பலரும் அண்ணா மீது தீராக் காதலாக் இயக்கத்தில் சேர காரணமாயிற்று!

காரணம், அண்ணா ஆற்றிய இரு சொற்பொழிவுகளும் நெஞ்சில் நிலைத்தவை. தரப்பட்ட தலைப்பின் பொருள் சற்றும் சிதையாமல், இனிமை குன்றாமல், குறையாமல் மேற்கோள் காட்டிப் பலரும் பேசினார். பேச்சைக் கேட்ட அனைவரும் வியந் தும், மயங்கியும் போனார்கள். அண்ணாவின் மெத்தைத் தன் மையையப் போற்றிப் புகழ்ந்த பலரும் அவரது கொள்கையின் மீது பற்றுக் கொண்டு அவரை எதிர்கால அரசியல் தலைவராக, தங்கள் வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளக் காரணமாயிற்று!

1941-ஆம் ஆண்டு எஸ்.ஈ.ஏ. ஏ.தடலில் நடைபெற்ற முஸ் லிம் லீக் மாநாட்டில் கலந்து கொண்டார் ஜனாப் முகமது அலி ஜின்னா. பெரியாரின் தமிழ்ப் பேச்சை அறிஞர் அண்ணா அரு மையாக ஆங்கிலத்தில் மொழி வையாப்பதைப் பார்த்த அவர், “யார் இவர்?” என வினவி, “இவர் எதிர்காலத்தில், மிகப் பெரிய அறிஞராக வருவார்; நாடு போற்றும் நல்லவராகவும் திகழ்வார் ” என்று பெரியாரிடம் புகழ்ந்து கட்டியம் கூறியவராக வாழ்த்து கூறினார்!

அறிஞர் அண்ணா ஆங்கில மொழியில் “வேளாம்பலேண்ட்” (Home Land) என்னும் பெயரில் ஒரு இதழைத் தொடங்கினார்.

9-06-1957 அன்று தொடங்கிய அவ் இதழ் பின்னர், வேளாம்பலே (Home Rule) எனும் புதிய பெயரில் மாற்றி வெளிவந்தது. வேளாம்பலேண்ட் இதழில் அண்ணா எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள் அனைத்தும் ஆரணங் கின் கழுத் தில் உள்ள அணிமணிகளாக இருந் தன. ஆங்கில அடுக்குச் சொல் மொழியில் அவர் எழுதியவை புது மையாக - தெளிவாக உள்ளதாக இருந்ததால், இன்றைக்கும் பலரும் அவற்றைப் பத்திரப்படுத்தி வைத்துள்ளனர்.

அண்ணா அவர்கள் தமிழ் மொழிப் புலமையைப் போல, ஆங்கிலத்திலும் புலமை படைத்தவர். அவர் ஒருமுறை திருச்சி நிகழ்ச்சி ஒன்றில் காலையில் தமிழில் பேசிவிட்டு, அன்று மாலையில் ஆங்கில மொழியில் உரையாற்றினார். அவரது ஆங்கில உரையைக் கேட்டவர்கள் எங்கே தமிழ் மொழியை விட்டுவிட்டு, ஆங்கிலப் பேச்சாளராக மாறி விடுவாரோ, என்று அச்சப்பட்டார்கள்.

ஆங்கில கட்டுரைகள் 158 தீட்டியும், 750-க்கும் மேற்பட்ட பல்வேறு அரங்க மேடைகளில் ஆங்கிலத்தில் உரையாற்றி அசத்தியவர் அண்ணா.

அண்ணா அவர்கள் சிறையில் இருந்த போது, வீட்டிலிருந்து கொண்டு சென்ற நூல்களையும், சிறை நூலகத்திலும் நூல்க ளைத் தேடிப் படிப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார். அவர் படித்த தமிழ் நூல்கள் தவிர, சில ஆங்கில நூல்களான தீங்கியல் சட்டம் (Torts Law) மாமன்னரின் மருத்துவன் நிலைவலைகள் (The Great King's Doctor Memory), சிந்து முதல் கங்கை வரை, சாடர்லீ சீமாட்டியின் காதலன் எனும் நாவல் (Lady Chatterley's Lover by D.H.Lawrence), புதுவை ஆணத்தரங்கம் பின்னையின் குறிப்பு, யூதர்களின் வரலாறு (Jewish History) ஜெயபிரகாஷ் நாராயணனின் சிறைக் குறிப்புகள், (Prison Diary of Jayaprakash Narayan), அல்லம், பகலும் (Night and Day by Virginia Woolf), உட ஹவுஸ் - (Wood House) என்பவர் எழுதிய புத்தகம், சித்தி ரலோகா, மனித குலத்தின் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி ஏடு (1), (2), நெவில் ஷட் (Nevil Shute) என்பார் எழுதிய நூல், இரஷ்யச் சிறுக்கதை தொகுப்புகள், ஒரு கிழவியின் கதை, மற்றும் ஒரு கைதியின் கதை, அவருடைய “கைதியின் எண்: 6,342 சிறை நான் குறிப்பில், மேற்கோள்களாகக் காட்டப்பட சில ஆங்கில நூல்களாவன: அடக்குமுறையைப் பற்றியது, ஆப்பிரிக்க நாட்டு ஜீவ் (Africa Country.s zulu people) மக்களைப் பற்றிய நூல், கொள்கைக்காகக் கொடுமைக்கு ஆளானவர்கள், எழுத்தாளர் பிரச்சனைகள் குறித்து இரண்டு ஆங்கில நூல்கள், எச்.ஜி. வெல்ஸ் - (H.G. Wells) எழுதிய நூல் மற்றும் கலைக்களஞ்சியம் ஆகியவை.

அறிஞர் அண்ணா மொழிபெயர்த்த (தமிழில்) ஆங்கில நூல் கள் - பிற மொழி கதைகள் : 1. எலினர் ஆண்டனி கதை (ஜெரோம் - கெஜரோம் எழுதியது), 2. உலகநாதன் கதை (ஓ ஹென்றி எழுதியது - “O” Henry), 3. ஒரு சீமான் மகன் கதை (ஓ ஹென்றி எழுதியது), 4. அம்பாள் கூடாட்சம் (ஓ. ஹென்றி), 5. ஒரு கிழவியின் கதை (இரஷ்யக் கதை, 6. ஒரு கைதியின் கதை (இரஷ்யக் கதை), 7. ஓவியன் கதை (உட. ஹவுஸ் எழு தியது), 8. The Man (இர்விங் வேலஸ் - Irving wallace) எழுதி யது, 9. Apple Cart - (வெர்னாட்ஷா எழுதியது), அதுமட்டுமல் லாது, பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அண்ணாவின் கதை “இரங்கோன் இராதா” எனும் புதினம் பிரஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பாரிஸில் பிரஞ்சு அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதனைப் புதுவையைச் சேர்ந்த பிரஞ்சு மொழிப் பேராசிரியர் லிசோன் கேடெலிஸ் (Leonce Codelis) என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அவரது எதுகை, மோனை நிறைந்த அழகு தமிழ்: அடுக்கு மொழி மேடைப்பேச்சால், கேட்போர் அனைவரையும், வேட்பு மொழிவதாம் சொல்லாடலாற் சுவையால் சுருட்டிப் போட்ட வர் தேனருவிச் சொற் கயிற்றால் அனைவரின் உள்ளங்களைக் கட்டிப் போட்டவர்; கேட்போரோ மகுடிநாதம் கேட்ட பாம்புகளாய், மது உண்ட வண்டுக்களைப் போல் மயங்கிக் கிடப்பர்.

1951 டிசம்பர் 13 கழக முதலாவது மாநாடு, “அறிவுகள்” தலை மையகம் கட்டடம் கட்டப் பெற்ற பின்னர், நடைபெற்ற கூட்டத்தில் “கண்ணின் மலரிகளே! கழக காளையளே! அன்புத்தப்பிகளே!”



எனத் தொடங்கி, “I am the friend of the unfriended poor” என்று ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியின் வரிகளை எடுத்துக்காட்டி, “நன் பர்கள் அற்ற ஏழைகளுக்கு, நான் நண்பன்” என்று அண்ணா கூறியது. கைவெலி வாணை பிளந்தது.

1949 செப்டம்பர் 17 இல் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற் றக் கழகத்திற்குப் , பல்வேறு ஏடுகள் பரப்புரை சாதனங்களாக விளங்கி வந்தன. 1953 ஆம் ஆண்டு ஜூன் 15 இல் “நம் நாடு “ இதழ் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டது. அவ் இத ழின் முகப்பில், “The Official Organ of the D.P.F.” என்றே அச்சி டப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை “Dravidian Progressive Federation (D.P.F)” என்று சுருக்கி வெளியிட்டனர். அண்ணாவின் அரிய எண்ணத்தாலும், ஆங்கில ஏடுகள் D.M.K. என்று தொடர்ந்து எழுதி வந்ததாலும் 17.10.1960 முதல் வந்த நம் நாடு இதழில் (D.P.F.) என்பது D.M.K. என்று மாற்றம் பெற்று வரத் தொடங்கியது, அது முதல் ஏடுகள், விளம்பர எழுத் துகள், நூல்கள், பரப்புரை அலுவல் சாதனங்களில் போன்றவற் றில் ஆங்கிலத்தில் D.M.K. என்றே எழுதப்பட்டு வருகின்றது.

1962 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வந்த போது, சட்டமன் றத்திற்கு 78 இடங்களில் தி.மு.க.முகம் போட்டியிட்டது. அதில் நின்ற கழக முன்னணித் தலைவர்கள் 50 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர் என்றாலும், இரண்டாவது முறையாகக் காஞ் சிபுரம் தொகுதியில் நின்ற அண்ணா அவர்கள் தான் பெரவேண் டிய வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார் . அதன் காரணமாக வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற இராஜ்யசபா எனும் மேல வைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பேரறிஞர் அண்ணா பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டுப் பிரச் சினைகளான மொழிப் பிரச்சனை, திராவிட நாடு கோரிக்கை, தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு உள் ளிட்ட பலப் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தின் கவனத்திற் குக் கொண்டு சென்றார். அவர் குழுத் தலைவராகத் தான் அமர்ந்து இருந்தார் எனினும், ஐந்து நிமிடம் பேச வேண்டிய அவருடைய ஆங்கில உரையைக் கேட்டு மயங்கிய இந்தியப் பிரதமர் மேலும் நீண்ட நேரம் அவையில் பேச அவர் அனும திக்கப்பட்டார். அவர் ஆற்றிய அருவி போலான அடுக்கு நடை ஆங்கில உரையைக் கேட்ட இந்தியப் பிரதமர் நேரு உட்பட வடநாட்டுத் தலைவர்கள் பலரும் வியந்து போயினர்.

1962 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நான் அன்று அறிஞர் அண்ணா நாடாளுமன்ற மேலவையில் தனது கன்னிப் பேச் சைத் தொடங்கினார். ஆங்கிலத்தில் அண்ணாவின் பேச்சு, இந் திய மக்கள் அனைவரும் அறிபும் வண்ணம் அற்புதமாக அமைந்திருந்தது. “தமிழ் வெறியர்கள், ஆங்கிலம் தெரியாத ஜென்மங்கள்” என்று பேசப்பட்ட கட்சித் தலைவர்களின் தரை அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சிலிர்க வைத்தது. கிரேக்க அறிஞர் டெமாஸ்தனீஸ், ஏதென் சின் மார்க்கஸ் அரிவியஸ், ரோமாபுரி யின் சிசரோ போன்ற இன்னும் ஒரு பேச் சாளரை அவர்கள் கண்டனர்.

தலைநகரில் பத்திரிகைகள் அண்ணா வின் பேச்சை விரிவாக வெளியிட்டுப் பாராட்டின.

நேரு, அண்ணாவின் பேச்சுற்றலைக் கேட்டு பிரமிப்படைந் தார். அதன் பிறகு அண்ணாவிடம், கண்ணியத்துடனும், நட்பு டனும் பழகத் தொடங்கினார். ‘மிஸ்டர் அண்ணாதுரை’ என்று அழைத்து அவரது கருத்துக்களை அறிபும் வண்ணம் அவர் சொல்லாட்சியின் தோற்றப்பொலிவும் அமைந்திருந்தன.

மாநிலங்கள் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா அவர்கள் தமிழ்நாடு, திராவிட நாடு, மொழிப் பிரச்சனை, இந்தி மொழித் திணிப்பு, அதிகாரக் குவிப்பு, மாநில சுயாட்சி, சமூக நீதி, இட ஒதுக்கீடு, தேசிய ஒருமையாடு, பிரிவினைச் சட்டம், பொரு ளாதார கோட்பாடு, நிதிநிலை அறிக்கை, குடியரசுத் தலைவர் உரை, சீன - பாக்கிஸ்தான் போர் என்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு, தன் உரையில் அறிவார்ந்த பங்குகளினைச் செய்திருக்கிறார். அவரது உரைகளில் அருமையான செய்திக ளைச் செதுக்கித் தந்திருக்கிறார்.

திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு, அண்ணா பின் வாங்கி விட்டார் என்று சொன்னார்கள். “ வீடு இருந்தால் தான் ஒரு மாற்றலாம்; நாடு இருந்தால்தான் கட்சி நடத்தலாம்; நாட் டுக்கே ஆபத்து என்று வந்திருக்கின்ற நிலையில், நாம் பிரி வினை பேசுவது அயலானுக்கு இடம் கொடுத்து விடுவதாகும். நாம் அப்படி நடந்து கொண்டால், வருங்கால தலமுறை நம்மை சபிக்கும் ” என்று அண்ணா பசுரத்தாணி போல் 1962 அக் டோபர் மாதம் வேலூர் சிறையில் இருந்து விடுதலை அடைந் ததும் திராவிட நாடு கொள்கையைக் கைவிட்டதற்கான கார ணத்தைத் தெரிவித்தார். அண்ணாவியட்கேள்வி கேட்ட ஆங்கில ஏடுகளுக்குப் பதில் அளித்தும், மாநிலங்களவையிலும் பேசியும் உள்ளார்.

அறிஞர் அண்ணா அவர்கள் மேலவையான இராஜ்ய சபா வில் முதன் முதலில் தனது கன்னிப் பேச்சைத் தொடங்கி “Now I invite Mr.C.N. Annadurai to deliver his maiden speech.” என அவைத் தலைவர் அழைத்தார். உடனே எழுந்து அண்ணா, தனது கரகரத்த குரலில் “Yes Chairman, I am going to deliver my maiden speech... but, it's not a maiden's speech...” என்று அண்ணா தொடங்கி அவையில், நகைச்சுவையாகக் கருத்து மலர்களைக் கோவையாக எடுத்து வைக்கத் தொடங்கி, ஆங்கி லத்தில் அசத்தினார்.

மாநிலங்களவைக்குத் தேர்வாகி அண்ணா சென்ற போது, அவரின் முதல் முழக்கம் 1962 மே ஒன்றாம் தேதி தொடங்கி யது. அவரது கன்னிப் பேச்சை ஆங்கிலத்தில் கேட்டு அயர்ந்து போனார் பிரதமர் ஜவஹர்லால் நேரு பெருமானார். நேரம் கடந் ததை மாநிலங்கள் அவைத் தலைவர் சுட்டிக்காட்டிய போது, உணர்ச்சி வசப்பட்டு நேரு குறிப்பிட்டு “அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்; பேச விடுங்கள்” என கேட்டுக் கொண்டு, அதிசயம் நடந்தது. அண்ணாவின் உரை அந்த அளவுக்கு நேருவைக் கட்டிப்போட்டது. காரணம், அவரின் பேச்சுக்கு யாரும் அவ்வ எவு எளிதில் மறுத்து பேசிவிட முடியாத வலுவான வாதங்கள் வைப்பதில் சமர்த்தராகத் திகழ்ந்தார்.

“நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன். நான் என்னைத் திராவிடன் என்று அழைத்துக் கொள் பெருமைப்படுகிறேன். இப்படி கூறுவதால், நான் வங்காளிக்கோ, மராட்டியலுக்கோ, குஜரத்திற்கோ எதிர்ப்பானவன் அல்ல; இராய்டு பர்ன்ஸ் கொன் னது போல, மனிதன் எப்படி இருந்தாலும் மனிதன் தான். நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளும் போது, திராவிடன் இந்த உலகத்திற்கு வழங்க திட்டவாட்டமான, தெளிவான மற்றவர்களிடம் இருந்து வேறுபட்ட - சில இருக்கின் றன என்று கருதுகிறேன். அதனால், எங்களுக்குச் சுயநிர்ணய உரிமை தேவை என்று விரும்புகிறோம்”

தொடர்ச்சி நாளை...



கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் கழக முப்பெரும் விழாவை முன்னிட்டு கழக கொடியேற்று விழா மாவட்டச் செயலாளர், மேயர் ரெ.மகேஷ் தலைமையில் கழக துணைப் பொதுச் செயலாளரும், மண்டல தேர்தல் பொறுப்பாளருமான கனிமொழி கருணாநிதி எம்.பி., கலந்து கொண்டு 70 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தில் கழகத்தின் இருவாணக் கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், மாநில உணவு ஆணைய தலைவர் என்.சுரேஷ்ராஜன், மாநில மகளிர் அணி செயலாளர் ஜெ.ஹெலன் டேவிட்சன், மாவட்ட அவைத் தலைவர் எம்.எம்.இராஜரெத்தினம், பா.பாபு, ஜெனஸ் மைக்கேல், நாஞ்சில் மைக்கேல் உட்பட கழக உறுப்பினர்கள், கழக முன்னோடிகள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மாவட்டச் செயலாளர் - மேயர் ரெ.மகேஷ் தலைமையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழா!

கன்னியாகுமரி கிழக்கில் கழக முப்பெரும் விழாவை முன்னிட்டு கழக கொடியேற்று விழா!

கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி.,

கழக கொடியேற்றி சிறப்புரையாற்றினார்!

கன்னியாகுமரி, செப்.17- கன்னியாகுமரி கிழக்கு முருகன்சார் பகுதியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கழக துணை பொதுச் செய லாளரும், மண்டல தேர்தல் பொறுப்பாளருமான கனி மொழி கருணாநிதி எம்.பி., கலந்து கொண்டு 70 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தில் கழகத்தின் இரு வர்ண கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி னார்கள்.

நிகழ்வில் பால்வளத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், மாநில உணவு ஆணைய தலைவர் என். சுரேஷ்ராஜன், மாநில மக ளிர் அணி செயலாளர் ஜெ.ஹெலன் டேவிட்சன், உள்லாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக உறுப்பி னர்கள், கழக முன்னோடிகள், கழக தோழர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

திருமக முப்பெரும் வீழா

நாள் : 17.09.2025 புதன்கிழமை
இடம் : திருச்சி தய-பாஸ், கோடங்கியப்படி, கருர்.

மாண்புமிகு. கழகத் தலைவர்
மாண்புமிகு. கழக இளைஞரணி செயலாளர்

வருக ! வருக !! என வரவேற்கின்றோம்....

V.செந்தில் பாலாசி
மாவட்ட கழக செயலாளர், மேற்கு மண்டல பொறுப்பாளர்

N.செல்வராஜ்
கடவுர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர், தலைமை செயற்குழு உறுப்பினர்

K.ராஜேந்திரன்
ஒன்றிய கழக அமைத் தலைவர்

TPS.பிரபாகரன்
ஒன்றிய கழக துணைச் செயலாளர்

M.கோமதி ஒன்றிய கழக துணைச் செயலாளர்	M.பழனியப்பன் ஒன்றிய கழக துணைச் செயலாளர்	M.ஆரிப்பகனி ஒன்றிய கழக பொருளாளர்
C.பொன்னுச்சாமி மாவட்ட இறத்தி	M.மரியலுப்பிஸ் மாவட்ட இறத்தி	A.நிஜாமுதீன் மாவட்ட இறத்தி
S.வேதவள்ளி மகளிர் அமைப்பாளர்	M.இளவரசன் இளைஞரணி அமைப்பாளர்	K.சையது அப்தாகிர் IT Wing அமைப்பாளர்
M.முருகேசன் இளைஞரணி துணை அமைப்பாளர்	R.ஆனந்த் இளைஞரணி துணை அமைப்பாளர்	TR.வேல்முருகன் கிழக

திருமக கடவுர் மேற்கு ஒன்றியம், கருர் மாவட்டம்.